



ப்ராம்ப்ட்டன் பேருந்துப் போக்குவரத்து, ப்ரெஸ்டோ (PRESTO) விசுவாசி திட்டத்தை அறிமுகம் செய்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜூலை 3, 2020) – ஜூலை 6 ஆம் தேதி திங்கட்கிழமையன்று ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து நிறுவனமானது, ப்ரெஸ்டோ (PRESTO) விசுவாசி திட்டத்தை அறிமுகம் செய்கிறது; இதன்மூலம் தங்கள் ப்ரெஸ்டோ (PRESTO) கார்டுகளைக் கொண்டு பேருந்து கட்டணம் செலுத்துகின்ற பயணிகளுக்கு இலவச பயணங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

திங்கள் முதல் ஞாயிறு வரையிலான ஒரு வார காலத்தில் தங்கள் ப்ரெஸ்டோ (PRESTO) கார்டுகளில் இருக்கும் நிலுவைத்தொகையைக் கொண்டு தங்கள் 12 பயணங்களுக்கான கட்டணம் செலுத்துகின்ற பயணிகளுக்கு, அதேவாரத்தில், அதற்கு பின்னர் அவர்கள் மேற்கொள்ளும் பயணங்கள் இலவசமாகும்.

இந்த விசுவாசி திட்டமானது புதியது மற்றும், ப்ராம்ப்ட்டன் பேருந்துகளில் பயணிக்கின்ற பயணிகளுக்கு வெகுமதி அளிக்கும் வகையிலான திட்டமாகும்; இது தொடுதல் இல்லாத கட்டணம் செலுத்துதலை ஊக்கப்படுத்துவதற்கேயாகும். அனைத்து விதமான கட்டணம் செலுத்தும் வகைகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும் என்பதால், வயது ஒரு பொருட்டில்லாமல் அனைத்து வயது பயணிகளும் இலவச பயணங்களை மேற்கொள்ள முடியும். இதர போக்குவரத்து சேவை அளிப்பாளர்கள் மற்றும் தள்ளுபடியுடன் கூடிய GO இணை கட்டணம் செலுத்தல் ஆகியவற்றுக்கான மாற்றுப்பயணம் அல்லது கட்டணங்களுக்கு இந்த திட்டச்சலுகை பொருந்தாது. இருப்பினும் வாராந்திர பாஸ்கள் இப்போதும் கிடைக்கின்றன.

தங்கள் பயணங்களுக்கு பணம் செலுத்த இன்னும் ரொக்கப் பணத்தைப் பயன்படுத்தும் பயணிகள், வாடிக்கையாளர் சேவை கவுண்ட்ரிலிருந்து ஒரு PRESTO அட்டையைப் பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பிரெஸ்டோ அட்டைக்கான கட்டணமாகிய \$6 தள்ளுபடி செய்யப்படுகிறது - ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு அட்டை மட்டுமே. டிரினிட்டி காமன் டெர்மினல் (Trinity Common Terminal) கட்டிடத்தைத் தவிர்த்து, போக்குவரத்து முனையங்களில் உள்ள பிற வாடிக்கையாளர் கவுண்ட்ரர்கள் திறந்திருக்கும்

கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள்

மேம்படுத்தப்பட்ட கால அட்டவணைப்படி பேருந்துகளைத் தூய்மைப்படுத்தி அவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் வேலை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு 48 மணிக்கொரு முறை பேருந்துகளின் அனைத்து பரப்புகள், இயக்குபவர் அமருமிடம் மற்றும் அனைத்து இருக்கைகளையும் கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக வைப்பதே ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவையின் இலக்காகும். தற்சமயம் பெரும்பாலான பேருந்துகளில் 24 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி தெளிக்கப்படுகின்றன.



பேருந்து முனையங்கள் மற்றும் நிறுத்தங்களில் உள்ள மேற்பரப்புகளும் கூட தினசரி அடிப்படையில் தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக வைக்கப்படும்.

பேருந்து முனையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும், முகக் கவசம் அணிந்திருந்தாலும் கூட, முடிந்தவரை உடல் ரீதியான சமூக விலகலைத் தொடர்ந்து பராமரிக்குமாறு நகர நிர்வாகம் பயணிகளைக் கேட்டுக்கொள்கிறது. பயணிகள் தங்கள் சொந்த கிருமிநாசினியை, அதாவது கை சுத்திகரிப்பு அல்லது துடைப்பான்கள் போன்றவற்றை எடுத்துச் செல்லுதல், பயணம் செய்யும் போது அடிக்கடி கைகளை கழுவுதல், இருமல் அல்லது தும்முதல் ஆகியவற்றை முழங்கையில் முகம் புதைத்துச் செய்ய நினைவூட்டப்படுகிறார்கள். உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், தயவுசெய்து பயணம் செய்வதைத் தவிர்த்து, அருகிலுள்ள கோவிட்-19 மதிப்பீட்டு மையத்தில் சோதனை செய்துகொண்டு, பொது சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றவும்.

பீல் பப்ளிக் ஹெல்த் அமைப்பின் வழிகாட்டுதலின்பேரில், குறிப்பாக, உடல் ரீதியான சமூக விலகலைக் கடைப்பிடிப்பது ஒரு சவாலான விஷயம் எனும் இடங்களில், ஒவ்வொருவரும் மருத்துவம் அல்லாத முகக் கவசம் அணியுமாறு நகர நிர்வாகம் வலியுறுத்துகிறது. ஆபத்துக்களைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் பீல் பப்ளிக் ஹெல்த் மற்றும் ப்ராம்ப்ட்டன் அவசரநிலை மேலாண்மை அலுவலகம் ஆகியவற்றுடன் நெருக்கமாக செயல்படுகிறது. வழக்கமான புதுப்பிப்புகளுக்கு www.brampton.ca/covid19 ஐப் பார்வையிடவும், www.bramptontransit.com க்கு வருகை தரவும் அல்லது சேவை புதுப்பிப்புகளுக்காக ட்விட்டரில் @bramptontransit ஐப் பின்பற்றவும். கேள்விகள் ஏதுமிருப்பின் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து அமைப்பின் தொடர்பு மையத்தை 906.874.2999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் பரிமாற்றம்

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca